

பாடம் - 5

நோன்பின் சுன்னத்துகள்

الدرس الخامس

سنن الصوم

1.ஸஹர் செய்தல்:

عن أنسٍ رضي الله عنه قال: قال النبي ﷺ: تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَهً (خ/ 1923، م/ 1095)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது.' (புகாரி-1923, முஸ்லிம்-1095)

ஸஹர் செய்வதை இரவின் கடைசி வரை தாமதப்படுத்துவது சுன்னத்தாகும்.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ (خ/ 1907، م/ 1098)

'ஸஹர் உணவைத் தாமதப்படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்திருப்பார்கள்' என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். நூல்: புகாரி(1957), முஸ்லிம்(1098)

2.விரைந்து நோன்பு துறத்தல்: சூரியன் மறைந்துவிட்டதென உறுதியாகத் தெரிந்துவிட்டால் விரைந்து நோன்பு துறந்திட வேண்டும். கனிந்த பேரீத்தம் பழம் மூலம் நோன்பு துறப்பது சுன்னத். அது கிடைக்காவிடில் சற்று காய்ந்த பேரீத்தம் பழம் மூலமும், அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும், இவற்றில் எவதும் கிடைக்காதபோது எது கிடைக்கிறதோ அதன் மூலம் நோன்பு துறப்பது சுன்னத்.

3.துஆச் செய்தல்: நோன்பு நோற்றிருக்கும் போது குறிப்பாக நோன்பு துறக்கும் சமயம் துஆச் செய்ய வேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله ﷺ: « ثلاث دعوات مستجابات: دعوة الصائم، ودعوة المسافر،

ودعوة المظلوم » (شعب الإيمان للبيهقي - 3442، 7206)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: 'மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ.'

(பைஹகி- ஷஹிபுல் ஈமான்: 3442, 7206)

நோன்பாளி ரமழான் இரவுத் தொழுகை தொழுவது அவசியமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (خ/ 37، م/ 709)

'எவர் ரமழான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன' என நபி(ஸல்)கூறியுள்ளார்கள். (புகாரி37,முஸ்லிம்-759)

## جمعيّة الدعوة والإرشاد وتوعية الجاليات بالربيع

### مستروع تَعَلَّمَ الإسلام – أحكام الصيام

தராவீஹ் தொழுகையை இமாமுடன் முழுமையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.

(( مَنْ قَامَ مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ كُتِبَ لَهُ قِيَامٌ لَيْلَةٍ )) (ت/ ۸۰۶، نس/ ۱۳۴۷)

‘இமாமுடன் அவர் தொழுகையை முடிக்கின்ற வரை யார் நின்று வணங்கு கிறாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய கூலி எழுதப்படுகிறது’ என்பது நபிமொழி.(திர்மதி-806, நஸயீ-1347)

அதுபோல ரமழானில் அதிகமதிகம் செய்ய வேண்டியவைகளில் தர்மமும் ஒன்றாகும். மேலும் ரமழானில் குர்ஆன் ஒதுவதில் மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். ஏனெனில் ரமழான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். குர்ஆன் ஒதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மைக்கு கூலி அதுபோன்று பத்து மடங்காகும்.

#### தராவீஹ் தொழுகை

தராவீஹ் என்பது ரமழானில் ஜமாஅத்துடன் தொழும் இரவுத் தொழுகையாகும். அதன் நேரம் இஷாத்தொழுகைக்குப் பிறகிலிருந்து அதிகாலை உதிக்கும் வரையாகும். ரமழான் இரவில் தொழும்படி நபி(ஸல்) அவர்கள் ஆர்வமுட்டியுள்ளார்கள். தராவீஹ் 11 (8+3) ரக்அத்துகள் தொழுவதே நபிவழி. ஒவ்வொரு இரு ரக்அத்திலும் ஸலாம் கொடுக்க வேண்டும். 11 க்கு மேல் அதிகப்படுத்தினால் குற்றமில்லை. தராவீஹ் தொழுகையில் சுன்னத்தான முறை நிதானமாகவும் தொழுகையாளிகளுக்கு சிரமம் ஏற்படாத அளவு நீட்டியும் தொழுவதாகும். குழப்பம் ஏற்படாது என்றிருந்தால் தராவீஹ் தொழுகைக்கு பெண்கள் பள்ளிக்கு வருவதில் குற்றம் இல்லை. எனினும் தம் அலங்காரங்களை வெளிப்படுத்தாமல், நறுமணம் பூசாமல் பர்தாவுடன் வருவது நியந்தனையாகும்.